6. பேரவை நிகழ்வுகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்தல் குறித்த எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை—மாண்புமிகு பேரவைத் தலைவரின் குறிப்புரை

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *உட்காருங்கள், தயவுசெய்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதிலுரையாற்றும்போது உட்காருங்கள். (குறுக்கீடுகள்) நீங்கள் தயவுசெய்து மரபுப்படி (குறுக்கீடுகள்) மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பேசுகின்றார்கள். விதிப்படி தயவுசெய்து அமருங்கள். (குறுக்கீடுகள்)*

(மாண்புமிகு உறுப்பினர் திரு. எஸ்.பி. வேலுமணி, எழுந்து நின்று ஏதோ பேசினார்.)

நீங்கள் பேசுவது எதுவும் அவைக் குறிப்பில் ஏறாது. (குறுக்கீடுகள்) தயவுசெய்து அவையில் அமரும்படி அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதிலுரைக்கு வந்துவிட்டார்கள். (குறுக்கீடுகள்) மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிற்கும்போது மாண்புமிகு எதிர்க்கட்சிக் கொறடா அவர்கள் எழுந்து நிற்பது முறையல்ல, நியாயமல்ல. (குறுக்கீடுகள்) சட்டமல்ல. (குறுக்கீடுகள்) மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். (குறுக்கீடுகள்)

மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, (குறுக்கீடுகள்)*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *நீங்கள் இதையும் கேட்டுவிட்டுச் செல்லுங்கள். (குறுக்கீடுகள்) ஒரே ஒரு நிமிடம். (குறுக்கீடுகள்) மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, இவர்கள். (குறுக்கீடுகள்)*

(அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் (திரு. ஓ. பன்னீர்செல்வம் தவிர) அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.)

ஒரு நிமிடம் உட்கார்ந்து, வெளிநடப்பு செய்கின்றவர்கள் இதையும் கேட்டுவிட்டுச் செல்லுங்கள். நேற்று நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பேசும்போது இரண்டு மணி நேரம் மதிய உணவு உண்ணாமல்கூட நாகரிகத்தோடு, ஜனநாயகத்தோடு இந்த அவை நடைபெற வேண்டும் என்ற காரணத்திற்காக

(மேசையைத் தட்டும் ஒலி) மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முழுமையாக இருந்தார்கள்.

இன்றும் காலையிலே அறையிலே வந்து, நாங்கள் விதி 55–ன்கீழ் பேசுவதற்கு எங்களுக்கு வாய்ப்புத் தாருங்கள் என்று கேட்டார்கள். அதையும் ஜனநாயக முறைப்படி நாம் கொடுத்திருக்கின்றோம். தொடர்ந்து அவர்கள் கூறுகின்ற ஒரே காரணம், எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பேசும்போது நேரலை விட வேண்டுமென்று கேட்டிருக்கின்றார்கள். நான் ஒன்றைச் சொல்லி விரைவாக நிறைவு செய்ய விரும்புகின்றேன். பல முறை இதற்கு நான் பதில் சொல்லியிருக்கின்றேன். இந்த அரசு பொறுப்பேற்ற பின்புதான் நேரடி ஒளிபரப்பு நாங்கள் அறிமுகம் செய்வோம் என்று தேர்தல் அறிக்கையிலே சொல்லி, அதன்படி கேள்வி–பதில் நேரத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்து வருகின்றோம். தொடர்ந்து படிப்படியாக, இப்போது விதி 55 உட்பட, agenda*–வில் எடுக்கப்பட்டதற்கும் நேரடி ஒளிபரப்பு செய்கின்றோம். தொடர்ந்து அவர்கள், எங்களைக் காட்ட வேண்டும், இல்லையென்றால் பதிலுரைக்கு இருக்க மாட்டோம் என்று செல்வது எந்தவகையில் நியாயம் என்பதை கேட்டுக்கொண்டிருக்கின்ற மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எந்த அளவில் 10 ஆண்டு காலம் நடைபெற்ற சட்டமன்றத்தை இப்போது ஜனநாயகரீதியாக நடத்த வேண்டுமென்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் சொல்லி, ஒருபோதும்கூட மறுக்காமல் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பை பல முறை நான் அதிகமாகக் கொடுத்தும்,* bell *அடித்து நிறுத்தும்போதுகூட மாண்புமிகு முதல்வர் அவர்கள் இன்னும் 2 நிமிடங்கள், 5 நிமிடங்கள் கொடுங்கள் என்று சொல்கின்ற அளவிற்குத்தான் அவர்களுக்கு தொடர்ந்து அந்த வாய்ப்பைக் கொடுத்து, ஜனநாயக மாண்பை காத்திருக்கின்றார்கள். (மேசையைத் தட்டும் ஒலி) மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதில் சொல்லும்போது நீங்கள் பார்த்தீர்களானால், சட்டமன்றம் நடைபெறுகின்ற அனைத்து நாட்களிலும், அனைத்து அமைச்சர்கள் பதில் சொல்கின்ற அனைத்து நாட்களிலும் அமர்ந்திருக்கின்றார்கள். ஒரே ஒரு நாள் 'வைக்கம்' நிகழ்வுக்கு மட்டும் திருவனந்தபுரம் சென்றதைத் தவிர, அனைத்து நாட்களிலும் இருந்திருக்கின்றார்கள். ஆகவே, அப்படிப்பட்ட நாகரிகத்தோடு இருக்கின்றார்கள். ஏன், இவர்களுக்கு எல்லாம் முழுமையாக ஒளிபரப்பு செய்ய முடியாத நிலையில் இருக்கிறது என்பதை ஒரு நிமிடம் நான் சொல்கின்றேன். முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டுமென்பதுதான் எங்களுடைய எண்ணம். இன்று எதிர்க்கட்சிக் கொறடா அவர்கள்*

திரு. இரா. காமராஜ் அவர்களை அழைத்துவந்து என்னிடம் சொன்னார்கள். "நானும், என் அருகில் இருக்கின்ற திரு. கருப்பணன் அவர்களும் ஏதோ தவறான நடவடிக்கையில் சட்டமன்றத்தில் ஈடுபட்டதாக ஒரு தொலைக்காட்சியில் எங்களை குறை சொல்லி செய்தி வருகின்றது." தயவுசெய்து அதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சொன்னார்கள். நான் அப்போது சொன்னேன். இதற்காகத்தான் Zero hour-ஐ நாங்கள் live ஆக ஒளிபரப்பு செய்ய மாட்டோம் என்கிறோம். ஏனென்றால், ஒரு சட்டமன்றத்தினுடைய மாண்பைக் காப்பாற்ற வேண்டியது மிக, மிக, மிக முக்கியம். (மேசையைத் தட்டும் ஒலி) கேள்வி நேரத்தில் ஒளிபரப்பப்பட்டது நேரடி ஒளிபரப்பு என்ற காரணத்தினால், அந்தச் சமயத்தில் நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததோ அல்லது என்ன செய்தீர்களோ அதைத்தான் முன்னாள் அமைச்சர்கள் திரு. காமராஜ், திரு.கருப்பணன் ஆகியோர்களைப் பற்றி ஊடகங்களிலே செய்தியாக வெளியிட்டிருப்பது உங்களுடைய மனதை புண்படுத்துகிறது. இந்த அவையில் பேசப்படுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும், ஒவ்வோர் உறுப்பினருடைய செயல்பாடுகளையும் பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, இப்படிப்பட்ட நிலைகளெல்லாம் வெளியே சென்று கொண்டிருக்கின்றன.

முற்பகல் 10–40

மாண்புமிகு உறுப்பினர்களுடைய மாண்பைக் காப்பாற்ற வேண்டும்; இந்த அவையைக் காப்பாற்ற வேண்டும். இந்த அவையில் பேசுகின்ற சில வார்த்தைகள் தவறாக வெளியே சென்று, அதன்மூலம் நாட்டில் எந்தப் பகுதியிலும் பதட்டமோ, அமைதியின்மையோ ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் நிதானமாகச் சிந்தித்து, ஆலோசித்து, இந்த நேரடி ஒளிபரப்பைக்கூட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பல மாநிலங்களுக்கு அலுவலர்களை அனுப்பி, அவர்கள்மூலம் அங்கு என்ன நடக்கிறது என்பதையெல்லாம் அறிந்து, தெரிந்துதான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, தொடர்ந்து மாண்புமிகு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தச் செயலில் ஈடுபடுவதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். (மேசையைத் தட்டும் ஒலி) காரணம், ஜனநாயக ரீதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்தச் சட்டமன்றத்தில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயகத்தை மலரச் செய்தவர் இன்றைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

(மேசையைத் தட்டும் ஒலி) ஆகவே, அவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தயவுசெய்து ஒரு நிமிடம் நான் சொல்வதைக் கேட்டுவிட்டுச் செல்லுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் சொன்னேன். அவர்கள் வெளிநடப்பு செய்தாலும், அறையில் இருந்தாலும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

இப்போது கேள்வி நேரமும், அதனைத் தொடர்ந்து கவன ஈர்ப்புகளும் நேரடி ஒளிபரப்புக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அடுத்த கட்டமாக, தற்போது கவன ஈர்ப்பு நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இங்கே மாண்புமிகு உறுப்பினர்கள் தெரிவிக்கிற கருத்துகள் வெளியில் பொதுமக்களைச் சென்றடைய வேண்டுமென்பதில் இருவேறுபட்ட கருத்துகள் இந்த அரசுக்கு ஒருபோதும் இல்லையென்பதை நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள். ஆகவே, நான் உட்பட எல்லோருமே இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது குறித்து மக்களைச் சென்றடைய வேண்டுமென்று சொன்னால், நம்மையும் நாம் தயார் செய்துகொள்ள வேண்டுமென்பது மிக, மிக முக்கியம். ஆகவேதான் பல நேரங்களில் நான் bell அடித்து எல்லோரையும் அமைதியாக இருங்கள் என்று சொல்வதற்குக் காரணம், கேள்வி நேரத்தில் பல உறுப்பினர்கள் தங்களுடைய இருக்கையிலிருந்து அங்கும் இங்கும் செல்வதையெல்லாம் பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்காகத்தான் நான் அதை பலமுறை சொல்லியிருக்கிறேன். அவை நடவடிக்கைகளில் ஒருபோதும் ஏன் இவ்வாறு செய்தீர்கள், ஏன் இவ்வாறு செய்யவில்லை என்று இதுவரை சொல்லாத ஒரு முதலமைச்சர் இருக்கிறார் என்றால், இந்தியாவிலேயே நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மட்டும்தான். *(மேசையைத் தட்டும் ஒலி)* ஆகவே, அந்தளவுக்கு சுதந்திரமாக என்னையும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி, எல்லா கட்சி உறுப்பினர்களும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்; ஜனநாயக முறைப்படி எல்லோருக்கும் அந்த வாய்ப்பைக் கொடுத்து கொண்டிருக்கின்றோம். ஆகவே, இந்த அளவில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இத்தனை நிகழ்வுகளுக்கு இடையே வேண்டுமென்றே இவ்வாறு அவர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய பதிலுரையைக் கேட்காமல் இந்த அவையிலிருந்து வெளிநடப்பு செய்வதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றுதான் நான் எண்ணுகின்றேன்.

காரணம், இந்த அவை நாகரிகமாக நடந்து கொண்டிருப்பதை ஒருபோதும் அவர்கள் ஏற்கவில்லையோ என்றுகூட எனக்கு வருத்தமாக இருக்கின்றது. நிச்சயமாக, இந்த அரசு ஒளிவுமறைவில்லாமல், தெளிவாக, ஜனநாயக முறையில்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு முதலில் இந்த அவையை, நம்மை தயார் செய்துகொண்டு, தொடர்ந்து படிப்படியாக நேரடி ஒளிபரப்பு நடைபெறும் என்பதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆகவே, எதிர்க்கட்சித் தலைவர் உட்பட மாண்புமிகு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது எனக்கு மிக்க வேதனையாக இருக்கின்றது, வருத்தமாக இருக்கின்றது. இந்த அளவில் என்னுடைய உரையை நிறைவு செய்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பதிலுரையாற்ற நான் அன்போடு அழைக்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

முற்பகல் 10–45

5. மானியக் கோரிக்கைகள், 2023–2024, விவாதமும் வாக்கெடுப்பும்—*தொடர்ச்சி*

(அ) கோரிக்கை எண் 22 – காவல் (உள் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)

(ஆ) கோரிக்கை எண் 23 – தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் (உள் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)

மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான், முதல்–அமைச்சர்! ஆனால், எனது துறையான உள் துறையின் மீதான மானியக் கோரிக்கைதான் அனைத்து துறைகளிலும் கடைசியாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இது ஏன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். அனைத்துத் துறைகளும் உங்கள் துறைதானே என்று நீங்கள் நினைப்பதால்தான், அப்படி எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்கு முதலில் என்னுடைய மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.*